

**இராகம் : குந்தலவராளி**

**தாளம் : திச்ர ஆதி**

**ஆ : ஸ ம ப த நி த ஸ்**

**அ : ஸ் நி த ப ம ஸ**

**மேளம் : 28**

பல்லவி	: கனிந்தருள் புரிந்திட மனம் இல்லையா கதிர்காம கந்தன் என் துரையில்லையா – உளம்	ஆ : ஸ ம ப த நி த ஸ்	(கணி)
அனுபல்லவி	: பனித்தசடையன் சிவன் பார்வையினால் வந்த பன்னிருகண்ணன் பார்வதி பாலன் – உளம்	அ : ஸ் நி த ப ம ஸ	(கணி)
சரணம்	: தெரியாமல் நான்செய்த பிழை என்னவோ? தினமும் அவனை நினைந்துருகும் அடிமையல்லவோ புரியாமல் அழுதின்றேன் புழுப்போல துடிக்கின்றேன் பொறுமையை இனி சோதிக்காமல் பொன்மயிலினில் ஏறி – உளம்	மேளம் : 28	(கணி)
பல்லவி	: த ஸ் ஸ் நி த ம ம நி நி த ப க னி ந் த ரு ஸ் பு ரி ந் தி ட . ம ம ஸ மா ம ஸ ம பா பா க தி ர் கா ம க ந் த ன் எ ன்	ம ப த ம ப ம   மா ; ;   ம ன ம் இ ல் லை   யா      ம ம நி நி த த   ஸ் ; ம ப     து ரை . இ ல் லை   யா உ ள ம்   (கணி)	
அனுபல்லவி	: ம மா த ம த ஸ், ஸ் ஸா ப னி த்த சடை யன் சிவன் த ஸ் ம் ம் க் ம் க் ஸ் ; ; ப ன் னி ரு க ன்ன ன்	த ஸ் ம் ஸ் ஸா   த ஸ் நி தா ,   பார்வையினால்   வந்.த     த ஸ் நி நீ த   பத ப ம பா     பார் வ தீ .   பா . ல னு ள ம்   (கணி)	
சரணம்	: த த த நி நி த பா பத த ப தெ ரி யா . ம ல் நா ன் செ ய் த . த நி த ப ப ப பத ப ம மா தி ன மு ம் அ வ னை நி னை ந் து ரு கு ம் ம ம நீத ம த ஸ் ஸ் ஸ் பு ரி யா . ம ல் அ மு கி ன் றே ன் த ஸ் ம் ஸ் ஸ் த ஸ் நி நீ நி பொ று மை யை இ னி சோ தி க் கா ம ல்	ம ம ஸ ம ப நி   தா ; ;   பிழை . எ ன ன   வோ      ம ப த ம ப ம   மா ; ;   அ டி மை ய ல் ல   வோ      த ஸ் நி த ம த   ஸ் ஸ் ஸ் ஸா      பு ழுப் போ . ல .   து டி க் கி ன் றே ன்      த ஸ் நி நி நி த   பத ப மா ப     பொ ன் மயிலினில்   ஏ . றி வ ந் து   (கணி)	